



# TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED

(A Joint venture of TCIL, a Govt. of India Enterprise &  
TIDCO, a Govt. of Tamilnadu Enterprises)

**OPTICAL FIBRE CABLE DIVISION**



Wo.ks : E18B-24, CMDA Industrial Complex, Maraimalai Nagar - 603 209. Phone : (044) 27453881, 27452406, 27451095, Telefax : +91-44-27454768

**TTL/NSE/BSE/2021-22**

**Dt:01.07.2021**

|   |   |
|---|---|
| To<br>The Manager,<br>M/s.National Stock Exchange Of India Limited,<br>"Exchange Plaza", Bandra Kurla Complex,<br>Bandara (East), MUMBAI – 400 051<br><br>Scrip Code: TNELE | To<br>The Manager,<br>Bombay Stock Exchange Limited,<br>Floor No.25, PJ Towers,<br>Dalal Street, MUMBAI – 400 001<br><br>Scrip Code: 523419 |
|---|---|

Dear Sir/Madam,

SUB: Press Release of Audited Financial Results (Standalone & Consolidated) of the M/s.  
Tamilnadu Telecommunications Limited for the year ended on 31.03.2021

Please find attached copy of Press Release published in English and vernacular language for intimation of publication of Financial results for the year ended on 31.03.2021 after Board meeting of the M/s. Tamilnadu Telecommunications Limited held on 30.06.2021.

We hope you will find the same in order.

Thanking You,  
Yours faithfully,


(Swapnil Gupta)  
Company Secretary





| S&S POWER SWITCHGEAR LIMITED   |  |               |            |            |             |               |              |            |            |           |            |
|--|--|---------------|------------|------------|-------------|---------------|--------------|------------|------------|-----------|------------|
| (CIN:L31200TN1975PLC006966)  |  |               |            |            |             |               |              |            |            |           |            |
| REGD OFFICE : PLOT NO 14, CMDA INDUSTRIAL AREA PART-II, CHITHAMANUR VILLAGE, MARAIMALAI NAGAR - 603 209. Kancheepuram District. Web: www.sspower.com |  |               |            |            |             |               |              |            |            |           |            |
| STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2021   |  |               |            |            |             |               |              |            |            |           |            |
| S. No  | Particulars  | Standalone    |            |            |             |               | Consolidated |            |            |           |            |
|  |  | Quarter ended |            | Year ended |             | Quarter ended |              | Year ended |            |           |            |
|  |  | 31-03-2021    | 31-12-2020 | 31-03-2021 | 31-03-2020  | 31-03-2021    | 31-03-2020   | 31-03-2021 | 31-03-2020 |           |            |
| (Audited)  | (Unaudited)  | (Audited)     | (Audited)  | (Audited)  | (Unaudited) | (Audited)     | (Audited)    | (Audited)  | (Audited)  |           |            |
| 1  | Total Income from Operations   | 53.50         | 57.91      | 58.46      | 200.77      | 301.62        | 4,592.80     | 3,234.68   | 2,363.49   | 13,157.00 | 9,169.26   |
| 2  | Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)  | (46.02)       | (8.10)     | (54.49)    | (110.09)    | (125.71)      | (27.06)      | 1.16       | (290.14)   | (171.37)  | (998.72)   |
| 3  | Net Profit / (Loss) for the Period Before Tax (After Exceptional and/or Extraordinary items)   | (46.02)       | (8.10)     | (626.70)   | (110.09)    | (697.92)      | (27.06)      | 1.16       | (862.35)   | (171.37)  | (1,570.93) |
| 4  | Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)  | (51.14)       | (4.46)     | (621.10)   | (109.76)    | (692.32)      | (27.01)      | (1.69)     | (840.40)   | (153.70)  | (1,548.95) |
| 5  | Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)) | (33.76)       | (4.46)     | (617.27)   | (92.38)     | (692.09)      | (156.36)     | 32.26      | (491.55)   | (221.63)  | (1,234.72) |
| 6  | Equity Share Capital (Face Value of Rs.10/- each)  | 620.00        | 620.00     | 620.00     | 620.00      | 620.00        | 620.00       | 620.00     | 620.00     | 620.00    | 620.00     |
| 7  | Reserves (Other Equity)  | -             | -          | 589.18     | 681.56      | -             | -            | -          | -          | (724.64)  | (535.02)   |
| 8  | Earnings Per Share (of Rs 10/- each) for Continuing and discontinued operations  | (0.82)        | (0.07)     | (10.02)    | (1.77)      | (11.17)       | (0.44)       | (0.03)     | (13.55)    | (2.48)    | (24.98)    |
| a)   | Basic  | (0.82)        | (0.07)     | (10.02)    | (1.77)      | (11.17)       | (0.44)       | (0.03)     | (13.55)    | (2.48)    | (24.98)    |
| b)   | Diluted  | (0.82)        | (0.07)     | (10.02)    | (1.77)      | (11.17)       | (0.44)       | (0.03)     | (13.55)    | (2.48)    | (24.98)    |

Notes: 1) Covid 19 Pandemic has shutdowns & lockdowns in this period. While efforts have been taken to manage the safety and operate the business with restrictions at site, supply chain and logistics had severe impact on performance and first quarter results were impacted.  
2) The above Audited standalone & Consolidated financial results have been reviewed by the Audit committee and approved by the Board of Directors of the company at their meeting held on 29th Jun. 2021  
3) The Standalone & Consolidated financial results are prepared in accordance with Indian Accounting Standards ("Ind AS"), the provisions of the Companies Act, 2013 ("the Companies Act"), as applicable and guidelines issued by the Securities and Exchange Board of India ("SEBI"). The Ind AS are prescribed under Section 133 of the Act read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Amendment Rules, 2016  
4) The Accounts have been prepared on a Going Concern basis based on the assurance of promoters to financially support the company as and when required, despite operational losses  
5) Exceptional items represents Diminution/Impairment in value of investments in subsidiaries of 572.21 Lakhs for the quarter and year ended 31st March 2020.  
6) The Group has operations in India and UK which are classified as separate geographical segments as provided in Ind AS 108.  
7) The Company operates in Single segment namely Manufacture of electrical equipments for transmission and distribution of power.  
8) The previous quarters/year's figures have been regrouped/rearranged wherever necessary to make it comparable with Current quarter/year.  
Place : Chennai  
Date : 29.06.2021



# How to Meet Decision Makers

without an Appointment

Grow your business with Business Standard – the smart choice to reach those who matter!

- 71% readers in NCCS A1 and A2
- 12 English, 6 Hindi editions: 1000+ towns
- 6 lakh registered users, 12 million unique visitors per month
- Print readers spend >15 min per day, digital >5 min per visit
- The most-read business medium in top B-Schools
- 150+ events every year

Write to sales@bsmail.in now, for a customised solution to your business requirements

## FOR SALE

**M/s.SERVOMAX INDIA PRIVATE LIMITED (IN LIQUIDATION)**

A manufacturer in the field of power conditioning and power saving systems unit under IBC'2016, Plant is located at Hyderabad and presence across India. For details refer publication in Financial Express on 01-07-2021.

Date: 01-07-2021 Hyderabad  
G.Madhusudhan Rao, Liquidator,  
Ph: 9177715558

| TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED   |               |               |               |               |
|--|---------------|---------------|---------------|---------------|
| (A Joint Venture of TCI, Govt. of India Enterprise & TIDCO, Govt. of Tamil Nadu Enterprise)  |               |               |               |               |
| Regd. Office No. 16, 1st Floor, Aziz Mulk 3rd Street, Thousand Lights, Chennai - 600 006.  |               |               |               |               |
| CIN : L32201TN1986PLC015705, Tel : 044 28292653, e-mail : tttocsec@rediffmail.com, website : www.tttoc.in                                  |               |               |               |               |
| AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2021   |               |               |               |               |
| Particulars  | Quarter ended | Quarter ended | Year ended    | Year ended    |
|  | 31.03.2021    | 31.03.2020    | 31.03.2021    | 31.03.2020    |
|  | (Audited)     | (Audited)     | (Audited)     | (Audited)     |
| Total Income from Operations   | 3,856         | 643           | 6,539         | 2,411         |
| Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)  | (2,01,581)    | (4,49,774)    | (9,89,261)    | (14,07,977)   |
| Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)   | (2,01,581)    | (4,49,774)    | (9,89,261)    | (14,07,977)   |
| Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)  | (2,01,581)    | (4,49,774)    | (9,89,261)    | (14,07,977)   |
| Total Comprehensive Income for the period (comprising Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income (after Tax)) | (1,92,607)    | (5,03,314)    | (9,80,287)    | (14,61,517)   |
| Equity Share Capital   | 45,67,620     | 45,67,620     | 45,67,620     | 45,67,620     |
| Reserves (excluding Revaluation Reserve)   | (1,72,31,666) | (1,62,51,379) | (1,72,31,666) | (1,62,51,379) |
| Earnings Per Share (of Rs.10 each) (for continuing and discontinued operations) in Rupees  |               |               |               |               |
| 1) Basic   | (0.44)        | (0.98)        | (2.17)        | (3.08)        |
| 2) Diluted   | (0.44)        | (0.98)        | (2.17)        | (3.08)        |

Notes: 1) The Ind AS compliant audited standalone financial statements for the year ended 31/03/2021 have been prepared in accordance with the regulations and measurement principles laid down in section 133 of the Companies Act 2013 read with relevant rules issued there under and other accounting principles generally accepted in India. The Standalone financial statements for the corresponding quarter/year have been stated in terms of SEBI circular No. CIR/CFAC/62/2016 dated 05/07/2016.  
2) The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial Results are available on the Stock Exchange websites (National Stock Exchange of India Limited (www.nseindia.com) & BSE Limited (www.bseindia.com)) and the Company Website (www.tttoc.in).

For and on behalf of the Board of Directors  
Sd/-  
**Sanjay Bharti Kumar**  
Managing Director  
Date : 30-06-2021

## DEMAND NOTICE

Under Section 13(2) of the Securitisation And Reconstruction of Financial Assets And Enforcement of Security Interest Act, 2002 (the said Act), read with Rule 3 (1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules), in exercise of powers conferred under Section 13(2) of the said Act read with Rule 3 of the said Rules, the Authorised Officer of IIFL Home Finance Ltd (IIFL HFL) (Formerly known as India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act, calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issued to them. In connection with above, notice is hereby given, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of the Borrower(s), amount due as per date of Demand Notice and security offered towards repayment of loan amount are as under:-

| Name of the Borrower(s)/ Guarantor (s)   | Demand Notice Date & Amount   | Description of secured asset (Immovable property)  |
|--|---|--|
| Mr. Senthilkumar B. Agni Colour Coats, Mrs. Bakyalakshmi K. Venkatesan B. (Prospect No 786569) | 28-June-2021 Rs. 35,88,576.00/- (Rupees Thirty Five Lakh Eighty Eight Thousand Five Hundred Seventy Six Only) | All that piece and parcel of the property being: Plot No.699, admeasuring 646 sqft in Lig I, Ambattur Phase III, 1st Colony Nagar, No.18, Ambattur Village, Chennai, Tamil Nadu (Prospect No 786569) |

If the said Borrowers fail to make payment to IIFL HFL as aforesaid, IIFL HFL may proceed against the above secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers. For further details please contact to Authorised Officer at Branch Office: Bascon Futura Towers, 10/01, Venkatarayana Road, T.Nagar, Chennai - 600117 or Corporate Office: IIFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-V Gurgaon, Haryana.  
Place: Chennai Date: 01/07/2021 Sd/- Authorised Officer, For IIFL Home Finance Ltd

## Public Notice For E-Auction For Sale Of Immovable Properties

Sale of Immovable property mortgaged to IIFL Home Finance Limited (Formerly known as India Infonline Housing Finance Ltd.) (IIFL-HFL) Corporate Office at Plot No.98, Udyog Vihar, Phase-IV, Gurgaon-122015 (Haryana) and Branch Office at: Bascon Futura Towers, 10/01, Venkatarayana Road, T.Nagar, Chennai - 600117, under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (hereinafter "Act"). Whereas the Authorized Officer ("AO") of IIFL-HFL had taken the possession of the following properties pursuant to the notice issued U/S 13(2) of the Act in the following loan accounts/prospect nos, with a right to sell the same on "AS IS WHERE IS BASIS & AS IS WHAT IS BASIS" for realization of IIFL-HFL's dues. The Sale will be done by the undersigned through e-auction platform provided at the website: www.bankauctions.com.

| Borrower(s)/ Co-Borrower(s)/ Guarantor(s)                      | Demand Notice Date and Amount   | Description of the Immovable property/ Secured Asset  | Date of Symbolic Possession   |
|--|---|---|---|
| 1. Mr. Balamurugan S. 2. Mrs. Maridevi B. (Prospect No.733413) | 14-Dec-2020 Rs. 16,13,704/- (Rupees Sixteen Lakh Thirteen Thousand Seven Hundred Four Only) | All that part and parcel of the property bearing RS No- 121/0A, Residential Commercial LC Building, Plot No. 1, Pandi Kol Ring Road, Melamadai 2nd Bid Village, Madurai, 625020, Tamil Nadu (Area: 3022.5 Sq.Ft.) | 04-Mar-2021   |
|  | <b>Big Increase Amount</b>  | <b>Reserve Price</b>  | <b>Earliest Money Deposit (EMD)</b>   |
|  | Rs.30,00,000/- (Rupees Thirty Thousand Only)  | Rs.42,00,000/- (Rupees Forty Two Lakh Only)   | Rs. 15,95,101/- (Rupees Fifteen Lakh Ninety Five Thousand One Hundred and One Only) |

Mode of Payment: All payment shall be made by demand draft in favour of "IIFL Home Finance Limited" payable at Gurgaon or through RTGS/NEFT. The accounts details are as follows: a) Name of the account- IIFL Home Finance Ltd, b) Name of the Bank: Standard Chartered Bank Ltd., c) Account No:-5310506294, d) IFSC Code: SCBL0036025 or through Payment Link: https://quickpay.iiflfinance.com

Date of inspection of property: 04-Aug-2021, 1100 hrs -1400 hrs EMD Last Date: 06-Aug-2021 till 5 pm Date/ time of Auction: 09-Aug-2021, 1100 hrs-1300 hrs

Terms and Condition: 1. For participating in e-auction, intending bidders required to register their details with the Service Provider https://www.bankauctions.com, in advance and has to create the login account, login ID and password. Intending bidders have to submit / send their "Tender FORM" along with the payment details towards EMD, copy of the KYC and PAN Card of the above mentioned Branch Office.  
2. The bidders shall improve their offer in multiple of amount mentioned under the column "Bid Increase Amount". In case bid is placed in the last 5 minutes of the closing time of the auction, the closing time will automatically get extended for 5 minutes.  
3. The successful bidder should deposit 25% of the bid amount (after adjusting EMD) within 24 hours of the acceptance of bid price by the AO and the balance 75% of the bid amount within 15 days from the date of confirmation of sale by the secured creditor. All deposit and payment shall be in the prescribed mode of payment.  
4. The purchaser has to bear the cess, applicable stamp duty, fees, and any other statutory dues or other dues like municipal tax, electricity charges, land and all other incidental costs, charges including all taxes and rates outgoing relating to the property.  
5. Bidders are advised to go through the website https://bankauctions.com and https://www.iifl.com/home-loans/properties-for-auction for detailed terms and conditions of auction sale & auction application form before submitting their Bids or taking part in the e-auction sale proceedings.  
6. For details, fee procedure and online training on e-auction prospective bidders may contact the service provider E mail ID- support@bankauctions.com, Support Helpline Numbers: @729198124/25/26 and any property related query Mr. Fraser R @ 9380014400, Email ID- fraser.r@gmail.com,  
7. In case of default in payment at any stage by the successful bidder / auction purchaser within the above stipulated time, the sale will be cancelled and the amount already paid will be forfeited (including EMD) and the property will be again put to sale.  
8. AO reserves the rights to postpone/cancel or vary the terms and condition of tender/auction without assigning any reason thereof. In case of any dispute in tender/auction, the decision of AO of IIFL-HFL will be final.

STATUTORY 30 DAYS SALE NOTICE UNDER RULE 8 (6) OF THE SARFAESI ACT, 2002

The Borrower are hereby notified to pay the sum as mentioned above along with upto dated interest and ancillary expenses before the date of Tender/Auction, failing which the property will be auctioned/sold and balance dues if any will be recovered with interest and cost  
Place:- Madurai Date: 01-July-2021 Sd/- Authorised Officer, IIFL Home Finance Limited

## Business Standard Insight Out

bsindia bsindia business-standard.com

## PSPCL Punjab State Power Corporation Limited

Regd office:PSEB Head Office, The Mall, Patiala-147001.  
Corporate Identity Number: U40109PB2010SCG033813  
(Website: www.pspcl.in) (Contact no. 96461-14505)

Tender Enquiry no.2/CE/DS,West Zone/2021-22 Dated: 30-06-2021

Chief Engineer / West Zone  
C 250/21 76155/12/325/2021/16566 PSPCL, Bathinda

## SHRIRAM SHIRAM HOUSING FINANCE LIMITED

Registered Office: Office No.123, Angappa Naicken Street, Chennai-600 001.  
Branch Office: No. 13, Ground Floor, Meenakshi Towers, Rajamannar Street, T-Nagar, Chennai - 600017 Website: www.shriramhousing.in

### DEMAND NOTICE

Whereas the borrowers/co-borrowers/guarantors/mentioned hereunder had availed the financial assistance from SHRIRAM HOUSING FINANCE LTD. We state that despite having availed the financial assistance, the borrowers/guarantors have committed various defaults in repayment of interest and principal amounts as per due dates. The account has been classified as Non Performing Asset in accordance with the directives/guidelines issued by Reserve Bank of India, consequent to the Authorized Officer of SHRIRAM HOUSING FINANCE LTD. under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 & in exercise of powers conferred under Section 13(2) read with Rule 3 of Security Interest (Enforcement) Rules, 2002 issued Demand Notices on respective dates mentioned herein below under Section 13(2) of SARFAESI Act, 2002 calling upon the following borrowers /guarantors/mortgagors to repay the amount mentioned in the notices together with further interest at the contractual rate on the amount mentioned in the notices and incidental expenses, cost, charges etc until the date of payment within 60 days from the date of receipt of notices.

The notices issued to them on their last known addresses have returned un-served and as such they are hereby informed by way of public notice about the same.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

| Name Of the Borrower(s)/ Co-Borrower(S)                    | Npa Date        | Outstanding Amount  | Property Address Of Secured Assets  |
|--|-----------------|---|---|
| Loan Account No. SLPHMADU0000138<br>1) Mr. Salaman Inbaraj | 5th June, 2021  | Rs. 7,28,630/- (Rupees Seven Lakhs Twenty Eight Thousand Six Hundred and Thirty Only) | All that piece and parcel of Land and building situated at Karaikudi Registration District, Singampunari Sub Registration, 22 Vadasingampunari town 4th Ward, North Nadar Street G R S.No.560/6B2B1A3 with an extent of Hec0.50.0 in which part measuring Northern side of East-west 15 feet , Southern side of East-west 15 feet, Eastern side of South-North 51.1/2 feet and Western side of South-North 51.1/2 feet, which totally measuring 773 sq. ft or 72 sq. m of Vacant Plot in which building measuring East-west 13 feet south-north 32 feet with total measurement of 416 sq. ft of RCC building and along with it annexures like door, window, terrace floor, electricity and water connections, Door No. 4.3.4.0 EB connection number-F545, The four boundaries for above said Land and Building is: North- Ambika House, East- Subramanian House, South- East-west road, West- Plot of Sekar |
| 2) Mrs. Prabhavathi Inbarajan                              | 17th June, 2021 | Rs. 6,09,195/- (Rupees Six Lakhs Nine Thousand One Hundred and Ninety Five Only)      | As per sub division for the above said plot, Patta No. 370, S.No. 560/78 the plot consisted within Hec 0.01.0.  |

In the circumstances as aforesaid, the notice is hereby given to the above borrowers, co-borrowers and/ or their guarantors (where ever applicable) to pay the outstanding dues as mentioned above along with future interest and applicable charges within 60 days from the date of the publication of this notice failing which further steps will be taken after the expiry of 60 days of the date of this notice against the secured assets including taking possession of the secured assets of the borrowers and the mortgagors under Section 13(4) of Securitization and Re-construction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and the applicable rules there under.

Please note that under Section 13 (13) of the said Act, no Borrower shall, transfer by way of sale, lease or otherwise any of his secured assets referred to in the notice, without prior written consent of the secured creditor.

Place: Karaikudi Date : 01/07/2021 Sd/- Authorised Officer Shriram Housing Finance Limited

## SHRIRAM HOUSING FINANCE LIMITED

Registered Office: Office No.123, Angappa Naicken Street, Chennai-600 001.  
Branch Office: No. 13, Ground Floor, Meenakshi Towers, Rajamannar Street, T-Nagar, Chennai - 600017 Website: www.shriramhousing.in

### DEMAND NOTICE

Whereas the borrowers/co-borrowers/guarantors/mentioned hereunder had availed the financial assistance from SHRIRAM HOUSING FINANCE LTD. We state that despite having availed the financial assistance, the borrowers/guarantors have committed various defaults in repayment of interest and principal amounts as per due dates. The account has been classified as Non Performing Asset in accordance with the directives/guidelines issued by Reserve Bank of India, consequent to the Authorized Officer of SHRIRAM HOUSING FINANCE LTD. under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 & in exercise of powers conferred under Section 13(2) read with Rule 3 of Security Interest (Enforcement) Rules, 2002 issued Demand Notices on respective dates mentioned herein below under Section 13(2) of SARFAESI Act, 2002 calling upon the following borrowers /guarantors/mortgagors to repay the amount mentioned in the notices together with further interest at the contractual rate on the amount mentioned in the notices and incidental expenses, cost, charges etc until the date of payment within 60 days from the date of receipt of notices.

The notices issued to them on their last known addresses have returned un-served and as such they are hereby informed by way of public notice about the same.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

| Name Of the Borrower(s)/ Co-Borrower(S)                                 | Npa Date                          | Outstanding Amount  | Property Address Of Secured Assets  |
|---|-----------------------------------|---|---|
| Loan Account No. SLPHTRU0000080<br>1) Mr. A. Kannan<br>2) Mrs. Porselvi | 5th June, 2021<br>17th June, 2021 | Rs. 10,61,294/- (Rupees Ten Lakhs Sixty One Thousand Two Hundred and Ninety Four Only)<br>Rs. 11,14,159/- (Rupees Eleven Lakhs Fourteen Thousand One Hundred and Fifty Nine Only) | Schedule I:<br>Thirunelveli District, Tenkasi Registration District, Surandai Sub Registrar office limit Veerakeralam Puthur Taluk, Sivaguruvathapuram Village Ayan Punjai S.No. 57/8 part measuring 49 cent out of 57 cent. Bounded on the North:Punjai land of Chellasamy, Kadarkarai and Palanisamy, South: Ratha krishnan Punjai Land, East: Gandhiraj Punjai Land, West: South north Cart track<br>Schedule II:<br>Thirunelveli District, Tenkasi Registration District, Surandai Sub Registrar office limit Veerakeralam Puthur Taluk, Sivaguruvathapuram Village Ayan Punjai S.No. 57/3 measuring 9 cent with a well having 1/10 share. Boundaries not noted in the document.<br>Schedule III:<br>Thirunelveli District, Tenkasi Registration District, Surandai Sub Registrar office limit Veerakeralam Puthur Taluk, Sivaguruvathapuram Village Natham S.No. 113/15 measuring east west 21 feet south north 50 feet totally 1050 sq.foot equivalent to 97.55 sq.m with Surandai Panchayat old ward 4 new ward 13 Pottal Madasamy Kovil Street a house D.No. 13-4-74 (1). Bounded on the North:Rathinasamy House, South :east west street, East:South north street, West: P a u l Nadar House and South North Common Pathway<br>Schedule IV:<br>Thirunelveli District, Tenkasi Registration District, Surandai Sub Registrar office limit Veerakeralam Puthur Taluk, Sivaguruvathapuram Village Punjai S.No. 112/6A part measuring (northern side) 1.25 cent 544.5 sq.foot equivalent to 50.59 sq.m Vacant Site. Boundaries: North:Shanmuga Nadar and Pathway, South:Arunachala Nadar, East:Jebas Ponniah, West: Sivagurunathapuram Mupppudathiamman Kovil Land.<br>Schedule V:<br>Thirunelveli District, Tenkasi Registration District, Surandai Sub Registrar office limit Veerakeralam Puthur Taluk, Sivaguruvathapuram Village Punjai S.No. 112/6A part measuring (eastern corner side) east west 6 feet wide pathway in south north. Bounded on North:east west pathway, South: a n o t h e r east west pathway, East:Selvan site and Kalai Nadar West:Shanmuga Nadar and others land and 4th schedule property. |

In the circumstances as aforesaid, the notice is hereby given to the above borrowers, co-borrowers and/ or their guarantors (where ever applicable) to pay the outstanding dues as mentioned above along with future interest and applicable charges within 60 days from the date of the publication of this notice failing which further steps will be taken after the expiry of 60 days of the date of this notice against the secured assets including taking possession of the secured assets of the borrowers and the mortgagors under Section 13(4) of Securitization and Re-construction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and the applicable rules there under.

Please note that under Section 13 (13) of the said Act, no Borrower shall, transfer by way of sale, lease or otherwise any of his secured assets referred to in the notice, without prior written consent of the secured creditor.

Place: Thirunelveli Date : 01/07/2021 Sd/- Authorised Officer Shriram Housing Finance Limited

## DISPOSAL OF FLOOD DAMAGED SOLAR POWER HOUSE RELATED

Offers are invited for disposal on as-is-where-is basis for a large quantity of flood damaged DC cables, earthing-systems, lighting cable etc. lying in Tidel Park Limited, Solar Unit, Mariyur Village, Valinokkam, Ramanathapuram District-623703 Tamilnadu  
Inspection at site from 11 am to 3 pm between July 5th and July 7th, 2021.  
Contact Person: Sri Munieswaran - 97863 25459  
Offer forms available till 3 p.m. on 5th July 2021 at:

|  |  |
|--|--|
| Mehtha & Padamsey Insurance Surveyors & Loss Assessors Pvt. Ltd., Suite 21, 4th Floor, ANANDS, 303, Poonamallee High Road, Kilpauk, Chennai-600010 | Tidel Park Limited, 4, Rajiv Gandhi Salai,Taramani Chennai-600113                |
| Vinothkumar B 9042390713 chennai@mehtapadamsey.com   | S.A. Ayyappan (Ch.Op.Officer) -9677091044 G.K. Jayaprakash (Head-IE): 9940496878 |

## PUBLIC NOTICE

This is to inform that the lease deed Dt: 24.01.2011, Doc No. 650/2011 executed in favour of Saravanakumar Gurnathan and deposited with State Bank of India has been lost while being shifted to State Bank of India, RACP OMR Branch, Perungudi, Chennai. Since the borrower has repaid the loan amount, State Bank of India has to return the document to the borrower. However, the same is lost during transit. Any person claiming title or creating encumbrance over the lease deed schedule mentioned proper will be doing so on their own risk and costs and the same is not binding upon the borrower as well as the bank. Any person who finds the document has to return the same to the undersigned within seven days from the date of issuance of this public notice.

Sd/-  
Authorized Officer,  
SBI, RACP,  
OMR, 4/852, Rajiv Gandhi Salai,  
Perungudi, Chennai - 600 096

## PUBLIC NOTICE

My client Mr. R.V.R.K. Ranga Rao, the Director of M/s. Nigriris Hotels and Properties Private Limited, residing at A3, River View Apartments, River View Road, Kotturupam, Chennai - 600085. The company had purchased the property from one Mr. P.V. Narayanan vide a registered Sale Deed Dated 23.10.1982, bearing Doc. No.329/1982.

He has lost the original parent document being the Sale Deed dated 03.07.1974 vide Doc. No.2303/1974 registered in the office of Joint-Registrar, Saidapet, Chennai, in favour of Mr. P.V. Narayanan, the erstwhile Vendor, from whom the company had purchased the property at Plot No.11/2, Gandhi mandapam Road, (formerly known as Adyar House Road), Kottur, Chennai - 600085, comprised in T.S.No.4, present T.S.No.4/11 of Block No.16 of Adyar, measuring an extent of 5 Grounds 375 Sq.ft vide a registered Sale Deed dated 23.10.1982, bearing Doc.No.329/1982 in the SRO, Adyar, Chennai, while traveling by car from Kotturupam of Adyar on 10.04.2021 to obtain legal opinion from his Advocate at Adyar.

If anyone finds the said missing original document, kindly contact me. My Mobile is 7401528797

**E. Senthilkumar**, Advocate  
No.315, Old No.152, 1st Floor, Thambu Chetty Street,

## PUBLIC NOTICE

The general public is hereby notified that the vacant premises being second floor at No.13, Veda Vinayagar Kovil Street, Kondihippu, Chennai - 600 079, absolutely belongs to the legal heirs of Late R.Janardhanam Viz. (1) Mrs. J.Umarani (2) Mr. J. Raghavendran, (3) Ms.V.Surmista, (4) Mr.J.Gopinath and (5) Ms.S.Banurekha and one Mr.G.Varadhan. The general public is hereby warned not to enter into any lease or license with respect to the aforementioned vacant premises without explicit and written consent from the legal heirs of R.Janardhanam. Anyone indulging in violation of this notice will be doing so at his/her own risk.

**S. RAJASEKAR, Advocate**  
Old No.T58-B, New No. 29, 32nd Cross Street, Besant Nagar, Chennai - 90. Ph: 98400 99350